



TAMIL NADU GOVERNMENT GAZETTE

PUBLISHED BY AUTHORITY

No. 15]

CHENNAI, WEDNESDAY, APRIL 10, 2024
Panguni 28, Sobakiruthu, Thiruvalluvar Aandu-2055

Part II—Section 2

Notifications or Orders of interest to a section of the public
issued by Secretariat Departments.

NOTIFICATIONS BY GOVERNMENT

CONTENTS

	<i>Pages.</i>	<i>Pages.</i>	
HOME DEPARTMENT.		REVENUE AND DISASTER MANAGEMENT DEPARTMENT	
Tamil Nadu Civil Courts Act and Code of Criminal Procedure.—Constitution of a District Munsif-cum-Judicial Magistrate Court at Kilpennathur etc.	204	Revenue and Disaster Management Department - Survey and Settlement - Held over cases in Natham Settlement Scheme/Town Settlement Schemes - Conferring powers to the officials - Delegation of Powers - Extending the validity for 2 years Notifications - Orders - Issued ..	206-207
தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை			
Labour Courts for Adjudication	204-206		

NOTIFICATIONS BY GOVERNMENT

HOME DEPARTMENT

Constitution of a District Munsif-cum-Judicial Magistrate Court at Kilpennathur under the Tamil Nadu Civil Courts Act and Code of Criminal Procedure.

[G.O.Ms. No. 246, Home (Courts-III), 16th March 2024, பங்குனி 3, சோபகிருது, திருவள்ளூர் ஆண்டு-2055.]

No. II(2)/HO/303/2024.—In exercise of the powers conferred by the first paragraph of section 4 of the Tamil Nadu Civil Courts Act, 1873 (Central Act III of 1873), the Governor of Tamil Nadu, hereby alters the number of District Munsifs to be appointed under the said Act for Tiruvannamalai District as eleven with effect from the date on which the District Munsif assumes charge of the District Munsif's Court at Kilpennathur.

NOTIFICATION - II

[G.O.Ms. No. 246, Home (Courts-III), 16th March 2024, பங்குனி 3, சோபகிருது, திருவள்ளூர் ஆண்டு-2055.]

No. II(2)/HO/304/2024.—In exercise of the powers conferred by the second paragraph of section 4 of the Tamil Nadu Civil Courts Act, 1873 (Central Act III of 1873), the Governor of Tamil Nadu, after consultation with the High Court, Madras, hereby fixes the number of District Munsifs to be appointed for District Munsif's Court at Kilpennathur in Tiruvannamalai District as one with effect from the date on which the District Munsif assumes charge of the District Munsif's Court at Kilpennathur.

NOTIFICATION - III

[G.O.Ms. No. 246, Home (Courts-III), 16th March 2024, பங்குனி 3, சோபகிருது, திருவள்ளூர் ஆண்டு-2055.]

No. II(2)/HO/305/2024.—In exercise of the powers conferred by section 10 of the Tamil Nadu Civil Courts Act, 1873 (Central Act III of 1873), the Governor of Tamil Nadu hereby directs that, in the District of Tiruvannamalai, the Subordinate Judge's Court at Tiruvannamalai shall have and exercise original jurisdiction over the District Munsif's Court at Kilpennathur in addition to its existing jurisdiction, with effect from the date on which the District Munsif assumes charge of the District Munsif's Court at Kilpennathur.

[G.O.Ms. No. 247, Home (Courts-III), 16th March 2024, பங்குனி 3, சோபகிருது, திருவள்ளூர் ஆண்டு-2055.]

No. II(2)/HO/306/2024.—In exercise of the powers conferred by sub-section (1) of Section 11 of the Code of Criminal Procedure, 1973 (Central Act 2 of 1974), the Governor of Tamil Nadu, after consultation with the

High Court, Madras, hereby establishes a Court of Judicial Magistrate at Kilpennathur in Tiruvannamalai District.

P. AMUDHA,
Principal Secretary to Government.

தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை**Disputes between workmen and Managements referred to Labour Courts for Adjudication**

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் (திருநெல்வேலி) லிட்., நாகர்கோவில் மண்டலம், நாகர்கோவில்

[அரசாணை (டி) எண்.140, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு (பி)த் துறை, 1 மார்ச் 2024 மாசி-18, சோபகிருது, திருவள்ளூர் ஆண்டு-2055.]

No. II(2)/LWSD/307/2024.—தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் (திருநெல்வேலி) லிட்., நாகர்கோவில் மண்டலம், நாகர்கோவில் என்ற நிர்வாகத்திற்கும் பொதுச்செயலாளர், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக காமராஜ் நாடார் தொழிலாளர் சங்கம், நாகர்கோவில் என்ற தொழிற்சங்கத்திற்குமிடையே தொழிற்சங்கராறு எழுந்துள்ளது என்று அரசு கருதுவதாலும்; இத்தொழிற்சங்கராறு பின்வரும் எழுவினாவுடன் திருநெல்வேலி தொழிலாளர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்காக அனுப்புவது அவசியமென்று தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் கருதுவதாலும்; 1947 ஆம் ஆண்டு தொழிற்சங்கராறுகள் சட்டத்தின் (மத்திய சட்டம் XIV/1947) 10(1) (C) பிரிவிலும், 10(1)(d) பிரிவின் வரம்பு நிபந்தனையிலும் வழங்கியுள்ள அதிகாரங்களைக் கொண்டு தமிழ்நாடு ஆளுநர் அவர்கள், மேற்சொன்ன தொழிற்சங்கராறு, திருநெல்வேலி, தொழிலாளர் நீதிமன்றத் தீர்விற்கு அனுப்பப்பட வேண்டும் என்று இதனால் ஆணையிடுகிறார்.

எழுவினா

மனுதாரர் திரு.ஜே.முகமது உவைஸ், நடத்துநர் (பணி எண். T2C130099 (10975)) என்பவருக்கு நிர்வாகத்தின் அலுவலக ஆணை எண். 760/லீகல்-05/ஒழுங்கு/தஅபாக/தி.நகர்/2021, நாள், 25.11.2022—ன்படி அன்னாரது ஊதிய உயர்வினை வருங்காலத்தில் பாதிக்கும் வண்ணம் ஆறு மாதங்கள் நிறுத்தம் செய்து வழங்கப்பட்ட தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்ற தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானது தானா? ஆம் எனில் உரிய உத்தரவு பிறப்பிக்கவும்.

மேலும், 1947 ஆம் ஆண்டு தொழிற்சங்கராறுகள் சட்டத்தின் 10 (2A) பிரிவின் கீழ், இந்த ஆணையைப் பெற்றுக்கொண்ட நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குள் தீர்ப்பு அளிக்குமாறு, திருநெல்வேலி, தொழிலாளர் நீதிமன்றம் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

[அரசாணை (டி) எண்.188 தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு (பி)த் துறை, 14 மார்ச் 2024 பங்குனி 1, சோபகிருது, திருவள்ளூர் ஆண்டு-2055.]

No. II(2)/LWSD/308/2024.—தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் (திருநெல்வேலி) லிட்., நாகர்கோவில் மண்டலம்

என்ற நிர்வாகத்திற்கும் தமிழக அரசு போக்குவரத்து தொழிலாளர் சங்கம், இராணித்தோட்டம், நாகர்கோவில் என்ற தொழிற்சங்கத்திற்குமிடையே தொழிற்சங்கம் எழுந்துள்ளது என்று அரசு கருதுவதாலும்; இத்தொழிற்சங்கத்தை பின்வரும் எழுவினாவுடன் திருநெல்வேலி தொழிலாளர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்காக அனுப்புவது அவசியமென்று தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் கருதுவதாலும்; 1947 ஆம் ஆண்டு தொழிற்சங்கங்கள் சட்டத்தின் (மத்திய சட்டம் XIV/1947) 10(1)(c) பிரிவிலும், 10(1)(d) பிரிவின் வரம்பு நிபந்தனையிலும் வழங்கியுள்ள அதிகாரங்களைக் கொண்டு தமிழ்நாடு ஆளுநர் அவர்கள், மேற்சொன்ன தொழிற்சங்கம், திருநெல்வேலி, தொழிலாளர் நீதிமன்றத் தீர்விற்கு அனுப்பப்பட வேண்டும் என்று இதனால் ஆணையிடுகிறார்.

எழுவினா

மனுதாரர் திரு. M. ஜான்சன், ஓட்டுநர் (இடிபி எண். 9908) என்பவருக்கு நிர்வாகத்தின் அலுவலக ஆணை எண். 436/லீகல் - 04/ ஒழுங்கு / தநாஅபோக / 2009, நாள். 17.03.2012-ன்படி ஊதிய உயர்வை வருங்காலத்தில் பாதிக்கும் வண்ணம் ஒரு வருடத்திற்கு நிறுத்தி வைத்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவினை ரத்து செய்ய வேண்டும் என்ற தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானது தானா? ஆம் எனில் உரிய உத்தரவு பிறப்பிக்கவும்.

மேலும், 1947 ஆம் ஆண்டு தொழிற்சங்கங்கள் சட்டத்தின் 10 (2A) பிரிவின்கீழ், இந்த ஆணையைப் பெற்றுக்கொண்ட நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குள் தீர்ப்பு அளிக்குமாறு, திருநெல்வேலி, தொழிலாளர் நீதிமன்றம் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

[அரசாணை (டி) எண்.191 தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு (பி)த் துறை, 14 மார்ச் 2024, பங்குனி 1, சோபகிருது, திருவள்ளூர் ஆண்டு-2055.]

No. II(2)/LWSD/309/2024.—தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் (திருநெல்வேலி) லிட்., நாகர்கோவில் மண்டலம், நாகர்கோவில் என்ற நிர்வாகத்திற்கும் பொதுச்செயலாளர், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக தொழிலாளர் முன்னேற்றச் சங்கம், நாகர்கோவில் என்ற தொழிற்சங்கத்திற்குமிடையே தொழிற்சங்கம் எழுந்துள்ளது என்று அரசு கருதுவதாலும்; இத்தொழிற்சங்கத்தை பின்வரும் எழுவினாவுடன் திருநெல்வேலி தொழிலாளர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்காக அனுப்புவது அவசியமென்று தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் கருதுவதாலும்; 1947 ஆம் ஆண்டு தொழிற்சங்கங்கள் சட்டத்தின் (மத்திய சட்டம் XIV/1947) 10(1)(c) பிரிவிலும், 10(1)(d) பிரிவின் வரம்பு நிபந்தனையிலும் வழங்கியுள்ள அதிகாரங்களைக் கொண்டு தமிழ்நாடு ஆளுநர் அவர்கள், மேற்சொன்ன தொழிற்சங்கம், திருநெல்வேலி, தொழிலாளர் நீதிமன்றத் தீர்விற்கு அனுப்பப்பட வேண்டும் என்று இதனால் ஆணையிடுகிறார்.

எழுவினா

மனுதாரர் திரு. V. பழனிசுமார், சிறப்புநிலை ஓட்டுநர் (பணி எண். T2D970086 (3246)) என்பவருக்கு நிர்வாகத்தின் அலுவலக ஆணை எண். 1246/லீகல்-05 / ஒழுங்கு / தஅபோக / தி.நகர் / 2021, நாள். 28.04.2022-ன்படி வழங்கப்பட்ட தண்டனையான ஊதிய உயர்வினை வருங்காலத்தில் பாதிக்கும் வண்ணம் மூன்று வருடம் நிறுத்தி வைத்து ஆணையிடப்பட்டதை ரத்து செய்ய வேண்டும் என்ற தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானது தானா? ஆம் எனில் உரிய உத்தரவு பிறப்பிக்கவும்.

மேலும், 1947 ஆம் ஆண்டு தொழிற்சங்கங்கள் சட்டத்தின் 10 (2A) பிரிவின்கீழ், இந்த ஆணையைப் பெற்றுக்கொண்ட நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குள் தீர்ப்பு அளிக்குமாறு, திருநெல்வேலி, தொழிலாளர் நீதிமன்றம் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

[அரசாணை (டி) எண்.204 தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு (பி)த் துறை, 14 மார்ச் 2024, பங்குனி 1, சோபகிருது, திருவள்ளூர் ஆண்டு, 2055.]

No. II(2)/LWSD/310/2024.—தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் (திருநெல்வேலி) லிட்., நாகர்கோவில் மண்டலம், நாகர்கோவில் என்ற நிர்வாகத்திற்கும் பொதுச்செயலாளர், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக தொழிலாளர் முன்னேற்றச் சங்கம், நாகர்கோவில் என்ற தொழிற்சங்கத்திற்குமிடையே தொழிற்சங்கம் எழுந்துள்ளது என்று அரசு கருதுவதாலும்; இத்தொழிற்சங்கத்தை பின்வரும் எழுவினாவுடன் திருநெல்வேலி தொழிலாளர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்காக அனுப்புவது அவசியமென்று தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் கருதுவதாலும்; 1947 ஆம் ஆண்டு தொழிற்சங்கங்கள் சட்டத்தின் (மத்திய சட்டம் XIV/1947) 10(1)(c) பிரிவிலும், 10(1)(d) பிரிவின் வரம்பு நிபந்தனையிலும் வழங்கியுள்ள அதிகாரங்களைக் கொண்டு தமிழ்நாடு ஆளுநர் அவர்கள், மேற்சொன்ன தொழிற்சங்கம், திருநெல்வேலி, தொழிலாளர் நீதிமன்றத் தீர்விற்கு அனுப்பப்பட வேண்டும் என்று இதனால் ஆணையிடுகிறார்.

எழுவினா

மனுதாரர் திரு. V. R. ரெஜிஷ்ட்ரார். ஓட்டுநர் (பணி எண். 9710) என்பவருக்கு நிர்வாகத்தின் மேல்முறையீட்டு ஆணை எண். 6473/ச11/தஅபோக/திலி/2016, நாள். 16.02.2019-ன்படி அன்னாரது ஊதிய உயர்வினை வருங்காலத்தில் பாதிக்கும் வண்ணம் 18 மாதத்திற்கு நிறுத்தம் செய்தும், அதனை நிலுவைத் தொகை ஏதுமின்றி (without arrear amount) அமல்படுத்திவிடும் ஆணையிடப்பட்ட தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்ற தொழிற்சங்கத்தின் கோரிக்கை நியாயமானது தானா? ஆம் எனில் உரிய உத்தரவு பிறப்பிக்கவும்.

மேலும், 1947 ஆம் ஆண்டு தொழிற்சங்கங்கள் சட்டத்தின் 10 (2A) பிரிவின்கீழ், இந்த ஆணையைப் பெற்றுக்கொண்ட நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குள் தீர்ப்பு அளிக்குமாறு, திருநெல்வேலி, தொழிலாளர் நீதிமன்றம் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம் (கும்பகோணம்) லிட்., காரைக்குடி மண்டலம்

[அரசாணை (டி) எண்.190 தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு (பி)த் துறை, 14 மார்ச் 2024, பங்குனி 1, சோபகிருது, திருவள்ளூர் ஆண்டு, 2055.]

No. II(2)/LWSD/311/2024.—தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம் (கும்பகோணம்) லிட்., காரைக்குடி மண்டலம் என்ற நிர்வாகத்திற்கும் தமிழ்நாடு அரசு போக்குவரத்து தொழிலாளர் சங்கம் (CITU) மதுரை என்ற தொழிற்சங்கத்திற்குமிடையே தொழிற்சங்கம் எழுந்துள்ளது என்று அரசு கருதுவதாலும்; இத்தொழிற்சங்கத்தை பின்வரும் எழுவினாவுடன் மதுரை தொழிலாளர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்காக அனுப்புவது அவசியமென்று தமிழ்நாடு ஆளுநர் அவர்கள் கருதுவதாலும்; 1947 ஆம் ஆண்டு தொழிற்சங்கங்கள் சட்டத்தின் (மத்திய சட்டம் XIV/1947) 10(1)(c) பிரிவிலும், 10(1)(d) பிரிவின் வரம்பு நிபந்தனையிலும்

வழங்கியுள்ள அதிகாரங்களைக் கொண்டு தமிழ்நாடு ஆளுநர் அவர்கள், மேற்சொன்ன தொழிற்காராறு, மதுரை, தொழிலாளர் நீதிமன்றத் தீர்விற்கு அனுப்பப்பட வேண்டும் என்று இதனால் ஆணையிடுகிறார்.

எழுவினா

திரு.பி.பால்ராஜ் (08DR3583) என்பவரின் அடுத்தகட்ட ஊதிய உயர்வை அதன் திரண்ட பயனுடன் இரண்டு வருட காலத்திற்கு நிறுத்தம் செய்து நிர்வாகம் வழங்கிய எண். டி.என்.எஸ்.டிசி/டி.என்.டி.2/174, நாள்.11.11.2014 உத்தரவினை ரத்து செய்ய வேண்டும் என்ற தொழிற்காரர் சங்கத்தின் கோரிக்கை நியாயமானதா? ஆம் எனில் உத்தரவு பிறப்பிக்கவும்.

மேலும், 1947 ஆம் ஆண்டு தொழிற்காரர்கள் சட்டத்தின் 10 (2A) பிரிவின்கீழ், இந்த ஆணையைப் பெற்றுக்கொண்ட நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குள் தீர்ப்பு அளிக்காமாறு, மதுரை, தொழிலாளர் நீதிமன்றம் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

குமார் ஜயந்த்,

அரசு கூடுதல் தலைமைச் செயலாளர்.

REVENUE AND DISASTER MANAGEMENT DEPARTMENT

[Revenue and Disaster Management Department - Survey and Settlement - Held over cases in Natham Settlement Scheme/Town Settlement Schemes - Conferring powers to the officials - Delegation of Powers - Extending the validity for 2 years - Notifications - Orders - Issued.]

The following Government Order is Published:-

[G.O. Ms No. 98, Revenue & Disaster Management Department, Survey & Settlement Wing, SS-II(1) 12th March 2024, மாசி 29, சோபகிருது, திருவள்ளூர் ஆண்டு-2055.]

READ:

1. GO Ms. No.233, Revenue & Disaster Management [SS-II(1)] Department, dated 05.02.2021. (Tamil Nadu Government Gazette Notification No.8, dated 24.02.2021)

2. G.O.(Ms) No.607, Revenue & Disaster Management [SS-II(1)] Department, dated 19.12.2022. (Tamil Nadu Government Gazette Notification No.2, dated 11.01.2023)
3. From the Commissioner of Land Administration, Letter No.R2/4139690/2023, dated 20.02.2024.

Order: No. 98, Revenue & Disaster Management, 12th March 2024.

In the letter third read above, the Commissioner of Land Administration has stated, that the Government in G.O.(Ms) No.233, Revenue & Disaster Management [SS-II(1)] Department, dated 05.02.2021 have issued a notification by conferring the powers to the Sub Collectors / Revenue Divisional Officers for disposing of the held-over cases, which are recorded as 'Ryot - withheld' in the Natham Settlement / Town Settlement Schemes (Revenue Follow up works.) The powers have been conferred to the District Revenue Officer and the Commissioner of Land Administration as Appellate Authority and Revision Authority respectively, for the period of one year from the date of issue of the notification (i.e. 24.02.2021).

2. The Commissioner of Land Administration has also stated that, the Government in their G.O.(Ms) No.607, Revenue & Disaster Management [SS-II(1)] Department, dated 19.12.2022 after carefully consideration in the light of the rules prevailing in force, have ordered to extent the validity of G.O.Ms.No.233 the Revenue & Disaster Management [SS-II(1)] Department, dated 05.02.2021 for a further period of two years from 24.02.2022 to 23.02.2024, for completion of the Ryot-withheld cases in Natham/Town Settlement Schemes all over Tamil Nadu. Now, the District Collector, Erode has again requested to extend the period of validity of said G.O.(Ms) No.233, Revenue & Disaster Management [SS-II(1)] Department, dated 05.02.2021 to retain it as a permanent sanction G.O. as Held Over cases division wise as follows:-

Sl.No.	Division	Total No. of Cases	Ordered cases	Pending
1.	Erode	17004	1620	15384
2.	Gobichettipalayam	8779	1815	6964
3.	Municipal Corporation area	13010	362	12648
	Total	38,793	3,797	34,996

3. The Commissioner of Land Administration has further stated that, similar situation is prevailing in all the districts and the extension of time limit is very much inevitable to accommodate thronging patta transfer petitions, as it is a vulnerable issue, involving the title of property of general public on their right. In the circumstances narrated as above, the Commissioner of Land Administration has requested to issue necessary order for the extension of G.O. (Ms) No.233, Revenue & Disaster Management [SS-II(1)] Department, dated 05.02.2021 for a period of two years.

4. The Government after careful consideration in the light of the rules prevailing in force, hereby order to extend the validity of the G.O.(Ms) No.233, Revenue & Disaster Management [SS-II(1)] Department, dated 05.02.2021 for a further two years from 24.02.2024, for disposing of the "Held over cases" which are recorded as "Ryot withheld" in Natham Settlement Scheme / Town Settlement Schemes (Revenue Follow-Up Work)

5. The powers conferred to the authorities for disposing the Held Over cases, which are recorded as "Ryot Withheld" in Natham Settlement Scheme / Town Settlement Schemes (Revenue Follow up work) in the G.O. (Ms) No.233, Revenue & Disaster Management [SS-II(1)] Department, dated 05.02.2021 will be continued for a further period of two years as mentioned in paragraph 4 above.

6. The Government also direct the authorities concerned to follow the orders mentioned in paragraph 4 & 5 above scrupulously. The Commissioner of Land Administration and the Director of Survey and Settlement are requested to take necessary further action in this regard.

(By Order of the Governer)

V. RAJARAMAN,
Secretary to Government.